

உடனடி வெளியீட்டுக்காக

## புதிய மருத்துவமனை படுக்கைகள் வாங்குவதற்கான முக்கிய முதலீட்டுப் பணத்தை மாகாண அரசிடமிருந்து ப்ராம்ப்ட்டன் நகரம் பெறுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 27, 2020) – ப்ராம்ப்ட்டன் நகர சுகாதாரப் பராமரிப்புக்கான தேவைகளுக்கு ஆதரவளிப்பதாக ஒன்ட்டேரியோ மாகாண அதிபர் அறிவித்திருப்பதை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் வரவேற்கிறது. இன்றையதினம், மாகாண அதிபர் டக் ஃபோர்ட் (Doug Ford), சுகாதார அமைச்சர் க்ரீஸ்டின் எல்லியட், இணை அமைச்சரும் ப்ராம்ப்ட்டன் தெற்கு பகுதியின் MPP யுமான ப்ரம்மீத் சர்க்காரியா, மற்றும் வில்லியம் ஆஸ்லர் ஹெல்த் சிஸ்டம்-இன் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் நவீத் மொஹம்மெட் ஆகியோருடன் மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்கள் இணைந்து ப்ராம்ப்ட்டன் நகர சுகாதாரப் பராமரிப்புக்கான அமைப்பிற்கு குறிப்பிடத்தக்க முதலீடு செய்வது பற்றி அறிவித்தார். இந்த அறிவிப்பானது ப்ராம்ப்ட்டன் நகருக்கென வாதிடும் பிரச்சாரத்திற்கு (City's Fair Deal for Brampton advocacy campaign) ஆதரவளிக்கிறது; இது சுகாதாரத்துறைக்கு தேவைப்படுகின்ற நிதியாதாரத்தில் உள்ள இடைவெளியை நீக்க உதவுகிறது; இதனால் நோயாளிகளை படுக்கை வசதியில்லாத வெராந்தாக்களில் வைத்து சிகிச்சையளிப்பது தடுக்கப்படுகிறது.

வில்லியம் ஆஸ்லர் ஹெல்த் சிஸ்டம் (William Osler Health System) என்பது நோயாளிகளுக்கான 87 புதிய மருத்துவமனை படுக்கைகளை பெற்று, அதன்மூலம் மருத்துவமனை கொள்திறன் நெருக்கடியைப் போக்கி, காத்திருப்பு நேரத்தையும் குறைக்க உதவும். இதில் ப்ராம்ப்ட்டன் சிவிக் மருத்துவமனைக்கான (Brampton Civic Hospital) 41 மருத்துவமனை படுக்கைகளும் அடங்கும்.

ஒன்ட்டேரியோ அரசாங்கமானது, தனது 2.8 பில்லியன் டாலர் COVID-19 தொற்று வீழ்ச்சியடைவதற்கு தயாராவதற்கான திட்டத்தின்படி, மருத்துவமனைகளில் அதிக படுக்கைகளைச் சேர்க்கவும் மாகாணம் முழுதுவதுமாக கூடுதல் சுகாதார வசதியமைப்புக்களை சேர்க்கவும் திட்டத்திற்கு முதலீடுகளைச் செய்து வருகிறது. மாகாண அரசாங்கத்தைப் பொறுத்தவரை, COVID-19 தொற்று பரவலின்போது, அதிகமான படுக்கைகளை கிடைக்கப்பெறச்செய்வது என்பது, அறுவை சிகிச்சை பின்னடைவுகளைக் குறைக்கவும், கவனிப்புக்கான அணுகலை மேம்படுத்தவும் உதவும்.

### பின்புலம்

டிசம்பர் 2019 இல், ப்ராம்ப்ட்டன் நகரின் சுகாதாரப் பாதுகாப்பு முறையின் தனித்துவமான மற்றும் அவசரத் தேவைகளை அங்கீகரித்து நகர் மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, இதில் தேவைக்கும் நிதிவழங்கலுக்கும் இடையில் பெரிய இடைவெளிகள், நீண்ட காத்திருப்பு நேரம் மற்றும் வெராந்தாவில் வைத்து மருத்துவம் பார்ப்பது ஆகியவற்றை நீக்குவது ஆகியவை அடங்கும். இந்த தீர்மானம் அனைத்து சுகாதார அமைப்பு வழங்குநர்களிடமிருந்தும் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியது. 2020 ஜனவரி

மாதத்தில், [ப்ராம்ப்ட்டனில் சுகாதார அவசரநிலையை](#) அறிவிக்க ப்ராம்ப்ட்டன் நகர சபை ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

ப்ராம்ப்ட்டன் நகரின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புக்கு கூடுதல் நிதி மற்றும் ஆதரவைக் கோருவதற்கு நகர நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டது. இவற்றில், ப்ராம்ப்ட்டனின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு சமர்ப்பித்தல், [ஒன்ட்டேரியோவின் நகராட்சிகள் சங்கத்தின் \(Association of Municipalities of Ontario\)\(AMO\)](#) மாநாட்டில் சமர்ப்பித்தல் மற்றும், பட்ஜெட்டுக்கு முந்தைய சமர்ப்பிப்பு செயல்முறை மூலம் மாகாண அரசாங்கத்திடம் வாதிடுவது ஆகியவை அடங்கும். [ப்ராம்ப்ட்டனுக்கான சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான வாதிடும் பிரச்சாரத்திற்கு நியாயமான பேரத்தையும் \(#FairDealForBrampton health care advocacy campaign\)](#) முன்னெடுக்கிறது; இது ப்ராம்ப்ட்டன் நகரின் சுகாதாரம் பற்றிய கவலைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆதரவை வளர்ப்பதற்காகவே ஆகும்.

### அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டனின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பானது, அதிக நெரிசல் கொண்டது மற்றும் குறைவான நிதியுதவி மற்றும் வெராந்தாக்களில் வைத்து சிகிச்சையளிப்பதுடன், தொற்றுநோய் பரவலால் இந்த நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. மாகாணத்தின் ஆதரவு எங்களுக்கு மிகமிகத் தேவைப்படுகிறது. மேலும், குறிப்பாக, பீல் மாகாணம் இப்போது COVID-19 தொற்று பரவலின் இரண்டாவது அலைவீச்சுக்குள் இருப்பதால், இலையுதிர்காலத்திற்கு மாகாணம் தயாராவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, நமது சமுதாயத்திற்கான சரியான திசையில் செல்லும் இந்த நேர்மறையான நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். நகரத்தின் வடமேற்கில் நாம் புதிய ஒரு மருத்துவமனையை அமைக்கும் பணியில் இருக்கும்போதே, ப்ராம்ப்ட்டன் சிவிக் மருத்துவமனையில் இந்த புதிய மருத்துவமனை படுக்கைகள் நகரின் மக்களுக்கான அணுகல் மற்றும் மருத்துவமனையின் செயல்திறனை மேம்படுத்தும். ப்ராம்ப்ட்டன் குடியிருப்புவாசிகளுக்கான சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்ட ஆஸ்லர்ஸ் பீல் மெமோரியல் ஸ்தலத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தைப் பெறுவதற்காக இந்தப் மாகாண அதிபர் எடுத்திருக்கும் உறுதிப்பாட்டை நான் வரவேற்கிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“நமது சமூகம் சுகாதார பராமரிப்பின் சமமான அணுகலைப் பெற தகுதியான சமூகமாகும். நாங்கள் வாதிட்டதன்பேரில் நமது நகரம் தொடர்ந்து எதிர்கொள்ளும் சில நெருக்கடிகளைத் தணிக்க ஒன்ட்டேரியோ அரசாங்கம் உதவியது. கனடாவில் மிக மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய நகரம் ப்ராம்ப்ட்டன் ஆகும்; அத்துடன், நமது குடியிருப்புவாசிகளுக்குத் தேவையான பராமரிப்பைக் கொண்டுவருவதற்கு மாகாண கூட்டாண்மை மற்றும் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது.”

- ரொவீனா சாண்ட்லோஸ், தலைமைப்பொறுப்பு, சமுதாய சேவைகள்; பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்ப்ட்டன் நகரம்

“வெராந்தாவில் வைத்து சிகிச்சையளிக்கும் சேவையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு புதிய மருத்துவமனை படுக்கைகள் மிக முக்கியமானவையாகும். ப்ராம்ப்ட்டன் சிவிக் மருத்துவமனை மட்டுமே தற்போது நமது சமூகத்திற்கு என இருக்கின்ற ஒரே மருத்துவமனையாகும்; இது ஒரு முக்கியமான

அடுத்த படியாக இருந்தாலும், மாகாண அரசிடமிருந்து நமது நகரத்திற்கு போதுமான சுகாதார சேவைகளை நாங்கள் தொடர்ந்து கோருவோம்.”

- சார்மெய்ன் வில்லியம்ஸ், துணை தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள்; நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நமது அரசாங்க கூட்டாளிகளிடமிருந்து சுகாதாரப் பாதுகாப்பு குறித்து ப்ராம்ப்ட்டன் நகருக்கு நியாயமான பேரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நகர ஊழியர்கள் கவுன்சிலுடன் தொடர்ந்து நெருங்கிப் பணியாற்றுகிறார்கள். நமது நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முதலீட்டைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்; மேலும் ப்ராம்ப்ட்டனில் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு எங்கள் கடின உழைப்பும் வாதமும் தொடர வேண்டும் என்பதையும் நாங்கள் அறிவோம்.

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](#) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)